

அத்தியாயம் I

பொது

அத்தியாயம் I

பொது

1.1 வருவாய் வரவுகளின் நிலை

1.1.1 2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு, வரி மற்றும் வரியல்லாத வரவினங்கள் மூலம் ஈட்டிய வருவாய், மத்திய அரசிடமிருந்து பகிர்ந்தளிக்கப்படும் மாநில அரசின் நிகர வரி, தீர்வைப் பங்கு மற்றும் மானிய உதவி மூலமாக பெற்ற வருவாய் ஆகியவற்றின் விவரங்கள் முந்தைய நான்கு ஆண்டுகளுக்கான விவரங்களுடன் அட்டவணை-1.1ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 1.1 - வருவாய் வரவுகளின் நிலை

(₹ கோடியில்)

வ. எண்	விவரங்கள்	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
1	மாநில அரசினால் ஈட்டப்பட்ட வருவாய்					
	வரி வருவாய்	1,07,462.28	1,06,152.96	1,22,866.29	1,50,222.75	1,67,278.39 ¹
	வரியல்லாத வருவாய்	12,887.84	10,421.85	12,116.52	17,060.95	25,903.84
	மொத்தம்	1,20,350.12	1,16,574.81	1,34,982.81	1,67,283.70	1,93,182.23
2	மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட வருவாய்					
	மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலத்தின் பங்கு	26,392.41	24,924.51	37,458.62	38,731.24	46,072.28
	மானிய உதவி	27,783.37	32,576.98	35,050.97	37,734.40	25,342.16
	மொத்தம்	54,175.78	57,501.49	72,509.59	76,465.64	71,414.44
3	மாநில அரசின் மொத்த வருவாய் (1 + 2)	1,74,525.90	1,74,076.30	2,07,492.40	2,43,749.34	2,64,596.66
4	3ல் 1ன் விழுக்காடு	69	67	65	69	73

(ஆதாரம்: தமிழக அரசின் நிதிக்கணக்கு)

2023-24 ஆம் ஆண்டில், மாநில அரசு ஈட்டிய வருவாய் (₹1,93,182.23 கோடி) மொத்த வருவாயில் 73 விழுக்காடாக இருந்தது. 2023-24ஆம் ஆண்டு வருவாயின் மீதமுள்ள 27 விழுக்காடு (₹71,414.44 கோடி) மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கான இழப்பீட்டுத் தொகை ₹11,640.63 கோடி குறைந்ததே, மத்திய அரசு வழங்கும் மானிய உதவி (₹12,392.24 கோடி)

1 விவரங்களுக்கு, 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிக் கணக்குகளின் சிறு தலைப்புகளின் வருவாய் பற்றிய விரிவான அறிக்கைகள் அறிக்கை எண் 14 ஐப் பார்க்கவும். 'A - வரி வருவாய்' இன் கீழ் நிதிக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட 'மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிகர வருமானத்தின் பங்கு' தொடர்பான பல்வேறு தலைப்புகளின் கீழ் உள்ள புள்ளிவிவரங்கள் மாநிலத்தால் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து விலக்கப்பட்டு, இந்த அறிக்கையில் 'பிரிக்கக்கூடிய யூனியன் வரிகளில் மாநிலத்தின் பங்கு' இல் சேர்க்கப்பட்டுள்ளன.

மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலத்திற்கான இணக்கத் தணிக்கை (வருவாய்) அறிக்கை

குறைவதற்குக் காரணமாகும். மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில அரசினால் ஈட்டப்பட்ட வருவாயின் சதவீதம் 2021-22 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

1.1.2 2019-20 முதல் 2023-24 வரையிலான ஆண்டுகளில், வரியினங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய், பின்வரும் அட்டவணை 1.2ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 1.2: ஈட்டப்பட்ட வரி வருவாய் விவரங்கள்

(₹ கோடியில்)

வ. எண்	வருவாய் தலைப்புகள்	2019-20		2020-21		2021-22		2022-23		2023-24		2022-23 ஆண்டின் விட 2023-24 உட்படி (+) அல்லது குறைவின் (-) விழுக்காடு
		மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	
1	மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி	48,157.40	38,376.19	46,195.55	37,942.10	45,395.50	45,276.49	49,565.13	53,822.69	66,967.08	61,960.29	15.12
2	விற்பனை, வர்த்தகம் மீதான வரிகள்	48,033.65	44,515.44	56,046.29	43,489.31	57,070.17	48,668.21	57,203.37	59,143.55	65,859.73	60,199.80	1.79
3	முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம்	13,122.81	10,855.65	14,435.09	11,675.04	14,879.37	14,330.98	16,322.73	17,559.89	25,567.30	19,013.35	8.28
4	மாநில ஆயத் தீர்வை	7,262.33	7,205.97	8,133.80	7,821.66	9,613.90	8,236.63	10,589.12	10,422.71	11,819.48	10,774.29	3.37
5	வாகனங்கள் மீதான வரி	6,510.70	5,674.64	6,897.73	4,561.17	6,581.75	5,627.40	7,149.25	7,513.43	8,782.79	9,374.63	24.77
6	மின்சாரம் மீதான வரிகள் மற்றும் தீர்வுகள்	1,364.45	574.20	1,480.35	482.47	1,514.27	494.10	1,633.12	1,506.09	1,889.68	5,679.84	277.13
7	மற்ற வரவுகள் ²	361.72	260.19	341.49	181.21	586.82	232.47	337.21	254.39	296.15	276.19	8.57
	மொத்தம்	1,24,813.06	1,07,462.28	1,33,530.30	1,06,152.96	1,35,641.78	1,22,866.28	1,42,799.93	1,50,222.75	1,81,182.21	1,67,278.39	

(ஆதாரம்: தமிழக அரசின் நிதிக்கணக்கு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை)

2023-24 ஆண்டின் மாநில மொத்த வருவாயில் (₹1,67,278.39 கோடி) வரி வருவாய் (₹2,64,596.66 கோடி) 63.22 விழுக்காடாக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் அரசின் வரி வருவாய், முந்தைய ஆண்டு வரி வருவாயை (₹1,50,222.75 கோடி) விட ₹17,055.64 கோடி (11.35 விழுக்காடு) உயர்ந்திருந்தது.

பல்வேறு தலைப்புகளின் கீழ் வருவாய் அதிகரிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

- மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (₹8,137.60 கோடி) அதிகரித்ததற்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கிடைத்த அதிக வருவாயே முக்கியக் காரணமாகும்.

2 'மற்ற வரவுகள்' என்பது (i) நில வருவாய் (ii) சரக்குகள் மற்றும் பயணிகள் மீதான வரி, (iii) வேளாண்மை வருவாய் (iv) வேளாண்மை நிலங்கள் தவிர்ந்து அசையா சொத்துக்கள் மீதான வரி (v) பண்டங்கள் மற்றும் பணிகள் தலைப்புகளின் கீழ் பெறப்பட்ட வரி வரவுகளை உள்ளடக்கியவை ஆகும்.

- மின்சாரம் மீதான வரிகள் மற்றும் தீர்வுகள் (₹4,173.75 கோடி) அதிகரித்ததற்கு, மின்சார நுகர்வு மற்றும் விற்பனையின் மீதான வரியின் கீழ் கிடைத்த வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- வாகனங்களின் மீதான வரிகள் (₹1,861.20 கோடி) அதிகரித்ததற்கு, தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்புச் சட்டம் 1974-ன் கீழ் வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் (₹1,453.46 கோடி) அதிகரித்ததற்கு, ஆவணங்கள் மீதான தீர்வு அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரிகள் (₹1,056.24 கோடி) அதிகரித்ததற்கு, மாநில விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- மாநில கலால் வரி (₹351.58 கோடி) அதிகரித்ததற்கு, வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சாராவிகளின் கீழ் வருவாய் அதிகரித்ததும், மற்றும் மால்ட் மதுபானம் மற்றும் பிற வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.

1.1.3 2019-20 முதல் 2023-24 வரையிலான ஆண்டுகளில் வரியல்லாத நேர்வுகளின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் அட்டவணை 1.3-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 1.3 - ஈட்டப்பட்ட வரியல்லாத வருவாய் விவரங்கள்

(₹ கோடியில்)

வ. எண்	வருவாய் தலைப்புகள்	2019-20		2020-21		2021-22		2022-23		2023-24		2022-23 ஆண்டை விட 2023-24ல் உயர்வு (+) அல்லது குறைவின் (-) விழுக்காடு
		மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	மதிப்பீடு	வரவு	
1	வட்டி வரவுகள், ஆதாயப் பங்குகளும், ஆதாயங்களும்	4,631.01	4,547.74	5,596.49	3,729.44	6,544.22	4,189.78	6,728.81	5,047.97	8,230.84	10,669.06	111.35
2	மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்	789.26	1,654.68	1,295.25	819.26	1,317.54	1,553.51	1,396.63	1,607.57	1,403.80	2,635.05	63.91
3	இரும்பு அல்லாத கனிமங்களை அகழ்ந்தெடுத்தல் மற்றும் உலோகவியல் தொழில்கள்	1,987.50	1,150.12	2,222.35	765.24	2,023.93	1,004.83	2,118.76	1,200.47	1,450.67	1,550.24	29.14
4	கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு	1,264.59	1,792.96	1,919.96	1,649.63	1,179.58	1,064.66	1,144.93	2,206.06	1,193.66	1,470.00	(-)33.37
5	நகர்ப்புற வளர்ச்சி	1,071.36	780.75	1,176.04	829.42	1,046.19	742.58	1,016.11	1,091.90	966.57	1,469.38	34.57
6	மற்ற வரவுகள் ³	3,583.18	2,961.59	3,688.72	2,628.86	3,536.96	3,561.16	3,132.00	5,906.98	6,977.97	8,110.10	37.30
	மொத்தம்	13,326.90	12,887.84	15,898.81	10,421.85	15,648.42	12,116.52	15,537.24	17,060.95	20,223.51	25,903.83	

(ஆதாரம்: தமிழக அரசின் நிதிக்கணக்கு)

2023-24 ஆண்டின் மாநில மொத்த வருவாயில் (₹2,64,596.66 கோடி) வரியல்லாத வருவாய் (₹25,903.84 கோடி) 9.79 விழுக்காடாக இருந்தது. 2023-24-ன் வரியல்லாத வருவாய், முந்தைய ஆண்டை விட (₹17,060.95 கோடி) ₹8,842.89 கோடி (51.83 விழுக்காடு) உயர்ந்திருந்தது.

3 'மற்ற வரவுகள்' என்பது (i) காவல் (ii) இதர பொது சேவைகள் (iii) மற்ற சமூக சேவைகள்; மற்றும் (iv) மற்ற பொதுப் பொருளாதார சேவைகள் உள்ளடக்கியவை ஆகும்.

வரி அல்லாத வருவாயின் பல்வேறு தலைப்புகளின் கீழ் வருவாய் அதிகரிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

- வட்டி வரவுகள், ஆதாயப் பங்குகளும், ஆதாயங்களும் (₹5,621.09 கோடி) அதிகரித்ததற்கு, பொதுத்துறை நிறுவனங்களின் வட்டி மற்றும் ஆதாயப் பங்குகளும் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் (₹1,027.48 கோடி) அதிகரித்ததற்கு, தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) ஆகியவற்றின் கீழ் இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- இரும்பு அல்லாத கனிமங்களை அகழ்ந்தெடுத்தல் மற்றும் உலோகவியல் தொழில்கள் (₹349.78 கோடி) அதிகரித்ததற்கு, குத்தகைத் தொகை மற்றும் உரிமத்தொகை மற்றும் பிற வருவாய்களின் கீழ் வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.
- நகர்ப்புற வளர்ச்சி (₹377.48 கோடி) அதிகரித்ததற்கு, நகராட்சிகளிடமிருந்து வரும் வருவாய்கள் மற்றும் பிற வருவாய்களின் கீழ் வருவாய் அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.

கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு (₹736.06 கோடி) ஆகியவற்றின் கீழ் வசூல் குறைந்ததற்கு, தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியின் கீழ் வருவாய் குறைந்ததே முக்கியக் காரணம்.

1.2 வருவாய் நிலுவையின் பகுப்பாய்வு

மார்ச் 31, 2024 நிலவரப்படி, சில முதன்மை வருவாய் பிரிவுகளில் வருவாய் நிலுவைத் தொகை ₹49,756.18 கோடியாக இருந்தது, அதில் ₹24,643.69 கோடி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தது, அட்டவணை 1.4-ல் விவரிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1.4: வருவாய் நிலுவை தொகை

(₹ கோடியில்)

வ. எண்	வருவாய் தலைப்பு	31 மார்ச் 2024 அன்று நிலுவையில் இருந்த மொத்த தொகை	31 மார்ச் 2024 அன்று ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த தொகை	துறையின் பதில்
1	விற்பனை, வர்த்தகம் மீதான வரிகள்	25,065.89	15,830.38	வருவாய் மீட்டி சான்றிதழ்கள் கீழ் ₹7,467.78 கோடி நிலுவையில் உள்ளது. ₹5,142.19 கோடியின் மீட்டி உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதித்துறை அமைப்புகளினால் நிறுத்தி வைக்கப்பட்டது. ₹29.86 கோடியை மீட்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. ₹975.87 கோடி மீட்டி திருத்த/மறு ஆய்வு விண்ணப்பம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ₹2,480.36 கோடி வணிகர்கள் நொடித்துப்போனதன் காரணத்தினால் மீட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ₹752.84 கோடி தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. ₹161.67 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹8,055.32 கோடி நிலுவைத் தொகை பல்வேறு மீட்டி கட்டடங்களில் உள்ளது.

வ. எண்	வருவாய் தலைப்பு	31 மார்ச் 2024 அன்று நிலுவையில் இருந்த மொத்த தொகை	31 மார்ச் 2024 அன்று ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த தொகை	துறையின் பதில்
2	மாநில சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி	16,139.47	2,889.11	வருவாய் மீட்பு சான்றிதழ்கள் கீழ் ₹11,008.98 கோடி நிலுவையில் உள்ளது. ₹4,490.55 கோடியின் மீட்பு உயர்நீதிமன்றம், ஏனைய நீதித்துறை அமைப்புகளினால் மற்றும் அரசினால் நிறுத்தி வைக்கப்பட்டது. ₹441.19 கோடி மீட்பு திருத்த/மறு ஆய்வு விண்ணப்பம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ₹31.36 கோடி வணிகர்கள் நொடித்துப்போனதன் காரணத்தினால் மீட்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹167.38 கோடி நிலுவைத் தொகை பல்வேறு மீட்பு கட்டடங்களில் உள்ளது.
3	இரும்பு அல்லாத சுரங்க மற்றும் உலோகவியல் தொழில்கள்	7,423.20	4,888.16	வருவாய் மீட்பு சான்றிதழ்கள் கீழ் ₹897.17 கோடி நிலுவையில் உள்ளது. ₹1,685.22 கோடியின் மீட்பு உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதித்துறை அமைப்புகளினால் நிறுத்தி வைக்கப்பட்டது. ₹643.18 கோடியை மீட்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. ₹5.60 கோடி மீட்பு திருத்த/மறு ஆய்வு விண்ணப்பம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ₹0.02 கோடி தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. ₹31.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹4,160.67 கோடி நிலுவைத் தொகை பல்வேறு மீட்பு கட்டடங்களில் உள்ளது.
4	முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம்	444.19	386.46	வருவாய் மீட்பு சான்றிதழ்கள் கீழ் ₹444.14 கோடி நிலுவையில் உள்ளது. ₹0.05 கோடியின் மீட்பு உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதித்துறை அமைப்புகளினால் நிறுத்தி வைக்கப்பட்டது.
5	மின்சார வரிகள்	438.78	443.50	வருவாய் மீட்பு சான்றிதழ்கள் கீழ் ₹34.19 கோடி நிலுவையில் உள்ளது. ₹68.51 கோடியை மீட்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. ₹202.31 கோடி மீட்பு திருத்த/மறு ஆய்வு விண்ணப்பம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. ₹74.11 கோடி வணிகர்கள் நொடித்துப்போனதன் காரணத்தினால் மீட்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ₹0.37 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹60.03 கோடி நிலுவைத் தொகை பல்வேறு மீட்பு கட்டடங்களில் உள்ளது.
6	நகர்ப்புற நில வரி	203.74	174.34	துறையால் விரிவான விவரம் வழங்கப்படவில்லை.
7	மாநில கலால்	31.47	31.18	வருவாய் மீட்பு சான்றிதழ்கள் கீழ் ₹13.02 கோடி நிலுவையில் உள்ளது. ₹1.74 கோடியின் மீட்பு உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதித்துறை அமைப்புகளினால் நிறுத்தி வைக்கப்பட்டது. ₹0.47 கோடி மீட்பு திருத்த/மறு ஆய்வு விண்ணப்பம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ₹0.29 கோடி வணிகர்கள் நொடித்துப்போனதன் காரணத்தினால் மீட்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ₹3.21 கோடி தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. ₹0.29 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ₹12.46 கோடி நிலுவைத் தொகை பல்வேறு மீட்பு கட்டடங்களில் உள்ளது.
8	வாகனங்கள் மீதான வரிகள்	12.07	-	வருவாய் மீட்பு சான்றிதழ்கள் கீழ் ₹0.64 கோடி நிலுவையில் உள்ளது. ₹0.19 கோடியின் மீட்பு உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதித்துறை அமைப்புகளினால் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள ₹11.25 கோடி நிலுவைத் தொகை பல்வேறு மீட்பு கட்டடங்களில் உள்ளது.

(ஆதாரம்: துறையால் வழங்கப்பட்ட விவரங்கள்)

2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த வசூலிக்கப்படாத வருவாய் ₹49,756.18 கோடி, 2022-23 ஆம் ஆண்டிற்கான ₹44,289.54 கோடியை விட 12.34 சதவீதம் அதிகமாகும்.

பரிந்துரை 1.1:

அரசு நடப்பு காலகட்டத்தில் நிலுவைத்தொகையை விரைந்து வசூல் செய்ய ஆணையிடுவதோடு வசூல் திறம்பட செய்யத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

1.3 வரி மதிப்பீட்டில் நிலுவைகள்

மத்திய விற்பனை வரி மற்றும் வணிகவரித் துறையில் நிலுவையில் உள்ள பிற வரிகள் தொடர்பான மதிப்பீடுகளின் விவரங்கள் அட்டவணை 1.5ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 1.5: மதிப்பீடுகளின் நிலுவை

விவரம்	மத்திய வணிக வரி மற்றும் இதர மதிப்பீடுகள்	மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி
முந்தைய ஆண்டு 01-04-2023 அன்று வரை இருந்த ஆரம்ப நிலுவை	47	54,413
இந்த மதிப்பீட்டாண்டு 2023-24ல் மதிப்பீடு செய்யப்படவேண்டிய நேர்வுகள்	-	2,29,847
மொத்தம்	47	2,84,260
2023-24 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட மதிப்பீடுகள்	7	1,48,649
ஆண்டு முடிவில் 31-03-2024 அன்று வரை மதிப்பீடுகளின் இறுதி நிலுவை	40	1,35,611

(ஆதாரம்: சம்பந்தப்பட்ட துறை அளித்த விவரங்கள்)

பரிந்துரை 1.2:

நிலுவையிலுள்ள மதிப்பீடுகளை சரக்கு மற்றும் சேவை வரி மதிப்பீடுகளை விரைவாக முடிக்குமாறு அரசு துறைக்கு அறிவுறுத்தலாம்.

1.4 துறையினால் கண்டுபிடிக்கப்பட்ட வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு என்பது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை வேண்டுமென்றே செலுத்தாமல் விடுவதாகும். இந்த செயல்முறை பொதுவாக வருமானத்தை குறைவாக அறிக்கை செய்தல், தவறான விலக்குகள் மூலம் செலவுகளை அதிகமாக அறிக்கை செய்தல் மற்றும் சொத்துக்களை தவறாக பிரதிநிதித்துவப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

வணிக வரித் துறையின் கீழ் உள்ள புலனாய்வுப் பிரிவு, வணிக இடங்களில் ஆய்வு நடத்தி மற்றும் கொண்டு போகும் வழியில் உள்ள பொருட்களைச்

சரிபார்ப்பதன் மூலம் வரி ஏய்ப்பைக் கண்டறிவதே முதன்மையான பணியாகும்.

வணிக வரித் துறையினால் கண்டுபிடிக்கப்பட்ட மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் ஏனைய வரி ஏய்ப்பு நிகழ்வுகள், அவற்றுள் இறுதி செய்யப்பட்டவை, அதன் காரணமாக எழுப்பப்பட்ட கூடுதல் கேட்புத்தொகை குறித்து துறைகளினால் தெரிவிக்கப்பட்ட விவரங்கள், அட்டவணை 1.6ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 1.6: வரி ஏய்ப்பு

வ. எண்	வருவாய் தலைப்பு	31 மார்ச் 2023 அன்று நிலுவையில் இருந்த நேர்வுகள்	2023-24ல் கண்டு பிடிக்கப்பட்ட நேர்வுகள்	மொத்தம்	வரி மதிப்பீடு/விசாரணை முடிக்கப்பட்ட நேர்வுகள் மற்றும் அதன் காரணமாக எழுப்பப்பட்ட கூடுதல் கேட்புத்தொகை		31 மார்ச் 2024 அன்று நிலுவையில் இருந்த நேர்வுகள்	
					நேர்வுகளின் எண்ணிக்கை	கேட்புத் தொகை (₹ கோடியில்)	நேர்வுகளின் எண்ணிக்கை	கேட்புத் தொகை (₹ கோடியில்)
1	மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி	1,838	33,970	35,808	32,530	7,438.31	3,278	19,205.04
2	விற்பனை, வணிகம் போன்றவை (மதிப்பு கூட்டுவரி)	293	0	293	56	25.03	237	2,052.23

(ஆதாரம்: சம்பந்தப்பட்ட துறைகள் அளித்த விவரங்கள்)

ஆய்வின் போதும், நேர்வுகளை இறுதி செய்த பிறகும் ₹1,332.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் நிலுவையில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 78 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், பெரும்பான்மையான மதிப்புக் கூட்டு வரி 2017 ஆம் ஆண்டில் சரக்குகள் மற்றும் சேவை வரியுடன் உட்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இறுதி உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். எனவே, நிலுவையில் உள்ள நேர்வுகளின் மதிப்பீடு/விசாரணையை விரைவாக முடிக்க வணிக வரித் துறைக்கு அரசு அறிவுறுத்தலாம்.

1.5 திருப்புகை நேர்வுகளில் நிலுவை

வணிக வரித் துறை (மதிப்புக் கூட்டு வரி மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி) மற்றும் உள் (போக்குவரத்து) துறைகளில் 2023-24ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நிலுவையில் இருந்த நேர்வுகள், ஆண்டில் பெறப்பட்ட கோரிக்கைகள், ஆண்டில் திருப்புகை நேர்வுகள், 2023-24ஆம் ஆண்டின் இறுதிநிலுவை ஆகியவை பற்றிய துறைகளினால் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் அட்டவணை 1.7ல் குறிப்பிடப்பட்டுள்ளன.

அட்டவணை 1.7: திருப்புகை நேர்வுகளின் நிலுவை குறித்த விவரங்கள்

(₹ கோடியில்)

வ. எண்	விவரங்கள்	மதிப்புக் கூட்டு வரி		மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி		வாகனங்கள் மீதான வரி	
		நேர்வுகளின் எண்ணிக்கை	தொகை	நேர்வுகளின் எண்ணிக்கை	தொகை	நேர்வுகளின் எண்ணிக்கை	தொகை
1	ஆண்டின் ஆரம்பத்தில் நிலுவையில் இருந்த கோரிக்கைகள்	13,245	123.13	931	381.41	22	0.07
2	ஆண்டில் பெறப்பட்டவை	353	35.18	17,416	2,660.69	168	1.49
3	மொத்தம் (1+2)	13,598	158.31	18,347	3,042.10	190	1.56
4	ஆண்டில் திருப்பிக் கொடுக்கப்பட்டவைகள் (மறுக்கப்பட்ட நேர்வுகள் உட்பட)	621	41.96	15,524	2,370.42	172	1.41
5	ஆண்டின் இறுதியில் நிலுவையிலிருந்த நேர்வுகள்	12,977	116.35	2,823	671.68	18	0.15

(ஆதாரம்: சம்பந்தப்பட்ட துறைகளின் பதிலுரைகள்)

பரிந்துரை 1.3:

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி மற்றும் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்களில் தாமதமாக அளிக்கப்படும் திருப்புகைகளுக்கு வட்டி அளிக்கப்பட வேண்டுமென்பதால், வரி திருப்புதல் கோரிக்கைகளை துறை விரைந்து முடித்தல் வேண்டும்.

1.6 தணிக்கைக்கு துறைகள் மற்றும் அரசின் மறுமொழி

வணிக நடவடிக்கைகளை தேர்வாய்வு செய்வதற்கும் முக்கியமான கணக்கு வழக்குகள் மற்றும் பதிவேடுகள் விதிமுறைகளுக்கேற்ப பராமரிக்கப்படுகிறதா என்பதை சரிபார்ப்பதற்கும், தேவையான கால அளவிலான ஆய்வுகளை அரசுத் துறைகளில் நடத்துவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) மேற்கொண்டு வருகிறார். தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு, உடனுக்குடன் தீர்வு செய்யப்படாத முறைகேடுகள், அலுவலகத் தலைமை அதிகாரிக்கும் இதர துறை அதிகாரிகளுக்கும், சரியான தீர்வு நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வு அறிக்கைகள் மூலம் தெரியப்படுத்தப்படுகின்றன. ஆய்வு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகள் மற்றும் விடுபடல்களை சரி செய்து ஆய்வு அறிக்கை அனுப்பப்பட்ட ஒரு மாதத்திற்குள் அலுவலகத் தலைவர்கள்/அரசு, மாநில தணிக்கைத் தலைவருக்கு பதிலுரை அனுப்ப வேண்டும். முக்கிய நிதி முறைகேடுகள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

31 மார்ச் 2024 வரை அனுப்பப்பட்ட ஆய்வு அறிக்கைகளை ஆராய்ந்ததில், ஜூன் 2024 இறுதியில், 26,585 பத்திகள், ₹3,293.43 கோடி தொகைக்கு இடம்பெற்றிருந்த 5,257 ஆய்வு அறிக்கைகளில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன என்பது கண்டறியப்பட்டது. அவை, முந்தைய

இரண்டு ஆண்டுகளுக்கான விவரங்களுடன் அட்டவணை 1.8ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 1.8: நிலுவையில் உள்ள ஆய்வு அறிக்கைகளின் விவரங்கள்

விவரங்கள்	ஜூன் 2022	ஜூன் 2023	ஜூன் 2024
நிலுவையிலுள்ள ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கை	5,274	5,217	5,257
தீர்க்கப்படாத தணிக்கை குறிப்புகளின் எண்ணிக்கை	27,547	26,606	26,585
உள்ளடக்கப்பட்ட தொகை (₹ கோடியில்)	5,242.45	3,795.08	3,293.43

(ஆதாரம்: தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) மற்றும் தணிக்கைத் தலைவர் (தணிக்கை-II) அலுவலகங்களில் பேணப்படும் உள் (போக்குவரத்து), இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தித் துறை தொடர்பான தரவுகள் தரவுகளின்படி)

1.6.1 துறை வாரியாக, நிலுவையில் இருந்த ஆய்வு அறிக்கைகள் மற்றும் தணிக்கை குறிப்புகள்

31 மார்ச் 2024 வரை அனுப்பப்பட்ட ஆய்வு அறிக்கைகள் மற்றும் தணிக்கை குறிப்புகள் மற்றும் 30 ஜூன் 2024 அன்றுள்ளபடி நிலுவையில் உள்ள ஆய்வு அறிக்கைகள் மற்றும் தணிக்கை குறிப்புகள், அதன் தொகை விவரங்களுடன் துறை வாரியாக அட்டவணை 1.9ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1.9: துறைவாரியான ஆய்வறிக்கைகளின் விவரங்கள்

(₹ கோடியில்)

வ. எண்	துறையின் பெயர்	வரவிருப்பங்களின் தன்மை	நிலுவையில் உள்ள ஆய்வு அறிக்கைகள்	நிலுவையில் உள்ள தணிக்கை குறிப்புகள்	உள்ளடக்கப்பட்ட தொகை (₹ கோடியில்)
1	வணிக வரி மற்றும் பதிவு	மதிப்புக் கூட்டு வரி மற்றும் பிற வரிகள்	1,602	13,187	1,719.83
		முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம்	1,856	7,436	1,149.39
2	வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை	நில வருவாய்	942	3,841	10.22
		நகர்ப்புற நில வரி	18	29	0
3	உள் (போக்குவரத்து)	வாகனங்கள் மீதான வரி	348	914	53.39
4	உள் (மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை)	மாநில ஆயத் தீர்வை	258	564	200.20
5	இயற்கை வளங்கள்	சுரங்கம் மற்றும் கனிமங்கள்	201	516	96.46
6	எரிசக்தி	மின்சார வரி	32	98	63.94
மொத்தம்			5,257	26,585	3,293.43

(ஆதாரம்: தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) மற்றும் தணிக்கைத் தலைவர் (தணிக்கை-II) அலுவலகங்களில் பேணப்படும் தரவுகளின்படி)

பதிலுரைகள் வரப்பெறாததால், தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள ஆய்வு அறிக்கைகளின் மிகுதியான போக்கு, மாநில தணிக்கைத் தலைவரின் ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் மற்றும் தவறுகளை நிவர்த்தி செய்ய துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்கள்

நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. தணிக்கைக் குறிப்புகளுக்கு விரைந்து பதிலளிக்கவும் நிலுவையிலுள்ள பத்திகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் துறைகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

1.6.2 துறை சார்ந்த தணிக்கைக்குழு கூட்டங்கள்

தணிக்கை மற்றும் கணக்குகள் மீதான ஒழுங்குமுறை (திருத்தங்கள்), 2020ன் விதி 145-ன்படி, நிலுவையில் உள்ள தணிக்கை பத்திகளுக்கு தீர்வு காண்பது மற்றும் இணக்கத்தை உறுதி செய்வது மற்றும் கண்காணித்தல் ஆகிய நோக்கங்களுக்காக தணிக்கைக்குழுக்களை அரசு அமைக்கும். தணிக்கைக்குழுக்களை (பல்வேறு காலகட்டங்களில்) அரசு அமைத்துள்ளது. இக்கூட்டங்களில், துறைச் செயலாளர்கள் நிலுவையிலுள்ள பத்திகளை குறித்து விவாதித்து, நிலுவையிலுள்ள தணிக்கைக் குறிப்புகளை உடனடியாக தீர்வு காணுமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

போக்குவரத்துத் துறை, இயற்கை வளங்கள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஜூலை 2023 மற்றும் பிப்ரவரி 2024-ல் பத்திகள் பற்றிய விவாதத்திற்காக தணிக்கைக் குழு கூட்டங்களை நடத்தியது, மேலும் 120 பத்திகள் தீர்க்கப்பட்டன, மேலும் பொருத்தமாகக் கருதப்பட்ட 42 பத்திகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டன. வணிக வரிகள், பதிவுத் துறை, மாநில கலால் வரி போன்ற பிற துறைகள் 2023-24ஆம் ஆண்டில் தணிக்கைக்குழு கூட்டங்களை நடத்தவில்லை.

பரிந்துரை 1.4:

நிலுவையிலுள்ள பத்திகளுக்கு தீர்வு காண ஏதுவாக, தணிக்கைக்குழுக் கூட்டங்களை காலமுறைப்படி நடத்த அரசு அனைத்து துறைக்கு அறிவுறுத்தலாம்.

1.6.3 வரைவு தணிக்கை பத்திகளுக்கு துறைகளின் மறுமொழி

இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கையில் சேர்ப்பதற்காக உத்தேசிக்கப்படும் வரைவுத் தணிக்கைப் பத்திகள், சம்பந்தப்பட்ட துறைகளின் முதன்மை செயலாளர்களுக்கு மாநில முதன்மை தணிக்கைத் தலைவரால், தணிக்கை கண்டுபிடிப்புகளின் மீது அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அனுப்பப்பட்டு ஆறு வாரங்களுக்குள் அவர்களது பதிலை அனுப்புமாறு வேண்டப்படுகிறது.

மார்ச் 2024 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கையில் சேர்ப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட பதினொன்று வரைவுத் தணிக்கைப் பத்திகள், உள்துறை (போக்குவரத்து) துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மற்றும்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளருக்கு ஜனவரி 2025 முதல் ஜூலை 2025க்கு இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்பட்டன. அரசு அணைத்து நேர்வுகளில் தெளிவுரை அளித்தது, இருப்பினும் ஒன்பது வரைவு பத்திகளுக்கான பதில்கள் ஆறு வார கால அவகாசத்திற்குப் பிறகு வழங்கப்பட்டன.

1.6.4 தணிக்கை அறிக்கைகள் மீதான தொடர் நடவடிக்கை

இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள எல்லா பத்திகள் குறித்தும் செயலாக்கத் துறையின் பொறுப்பினை உறுதி செய்யும் பொருட்டு, சட்டப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், துறைகள் தணிக்கை பத்திகள் மீதான நடவடிக்கை எடுத்து, குழுவிற்கு விளக்கக் குறிப்புகளை இரண்டு மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று பொது கணக்குக் குழு 1997ல் அறிவுறுத்தியிருந்தது. எனினும், அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தணிக்கை பத்திகள் மீதான விளக்கக் குறிப்புகளை சமர்ப்பிப்பதில் அளவு கடந்த காலதாமதம் ஏற்படுகிறது. மார்ச் 2024 வரையிலான இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள 162 பத்திகள் பொது கணக்குக் குழுவால் விவாதிக்கப்படவில்லை என்பதை நாங்கள் அறிந்தோம். அவற்றுள் 16 பத்திகளுக்கான விளக்கக் குறிப்புகளை துறைகள் சமர்ப்பிக்கவில்லை. இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள பத்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த செயல்படுத்தும் குறிப்புகளை ஆராய்ந்ததில், 31 மார்ச் 2023 அன்று உள்ளபடி பொதுக் கணக்குக் குழுவினால் விவாதிக்கப்பட்ட 729 பரிந்துரைகளுக்கு துறைகள், நடவடிக்கை குறித்த செயல்படுத்தும் குறிப்புகளை அனுப்பவில்லை என்று தெரியவந்தது.

1.7 தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் குறித்து உள் துறையின் நடவடிக்கை பற்றிய பகுப்பாய்வு

ஆய்வு அறிக்கைகள்/தணிக்கை அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை துறைகள்/அரசு எவ்வாறு அணுகுகிறது என்பதை ஆராயும் நோக்கில், ஒரு துறை குறித்து, கடந்த 10 ஆண்டுகளில் தணிக்கை அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ள பத்திகள் மற்றும் செயலாக்கத் தணிக்கை குறிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, மதிப்பாய்வு செய்யப்பட்டு இத்தணிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

1.7.1 ஆய்வு அறிக்கைகளின் நிலைமை

கடந்த 10 ஆண்டுகளில் மாநில கலால் வரி தொடர்பாக உள்துறைக்கு வழங்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் சுருக்கமான நிலைப்பாடு, இந்த அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ள பத்திகள் மற்றும் மார்ச் 31, 2024 அன்று

அவற்றின் நிலை ஆகியவை அட்டவணை 1.10-ல் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அட்டவணை 1.10: ஆய்வு அறிக்கைகளின் நிலைமை

(₹ கோடியில்)

வருடம்	ஆரம்ப இருப்பு			நடப்பு ஆண்டில் சேர்ந்தவை			நடப்பு ஆண்டில் தீர்க்கப்பட்டவை			முடிவில் இருப்பு		
	ஆய்வு அறிக்கைகள்	பத்திகள்	தொகை	ஆய்வு அறிக்கைகள்	பத்திகள்	தொகை	ஆய்வு அறிக்கைகள்	பத்திகள்	தொகை	ஆய்வு அறிக்கைகள்	பத்திகள்	தொகை
2014-15	204	309	71.67	16	58	0.25	4	9	0.17	216	358	71.75
2015-16	216	358	71.75	16	37	1.10	2	14	0.12	230	381	72.73
2016-17	230	381	72.73	16	42	228.36	18	37	0.27	228	386	300.82
2017-18	228	386	300.82	0	0	0	27	70	2.25	201	316	298.57
2018-19	201	316	298.57	0	0	0	7	28	0.22	194	288	298.35
2019-20	194	288	298.35	44	222	561.67	15	44	227.58	223	466	632.44
2020-21	223	466	632.44	0	0	0	2	9	0.13	221	457	632.31
2021-22	221	457	632.31	17	95	2.39	5	19	0.22	233	533	634.48
2022-23	233	533	634.48	25	106	2.67	12	42	0.11	246	597	637.04
2023-24	246	597	637.04	20	80	22.30	21	157	480.2	245	520	179.14

(ஆதாரம்: முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I), தமிழ்நாடு அலுவலகத்தில் பேணப்படும் தரவுகளின்படி)

2014-15 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ₹71.67 கோடி பண மதிப்புள்ள 204 பத்திகள் நிலுவையில் இருந்தன, ஆனால் 2023-24 ஆம் ஆண்டின் இறுதியில் ₹179.14 கோடி பண மதிப்புள்ள 245 பத்திகளாக அதிகரித்துள்ளன. உள்ளூர் தணிக்கை அறிக்கைகளுக்கான பதில் போதுமானதாக இல்லை என்பதை இது குறிக்கிறது. எனவே, நிலுவையில் உள்ள பத்திகளை அழிக்க துறை விரைவாக பதில்களை வழங்க வேண்டும்.

1.7.2 ஏற்கப்பட்ட நேர்வுகளில் வருவாய் மீட்பு

கடந்த பத்து ஆண்டுகளில், ₹473.36 கோடி மதிப்புள்ள ஒரு செயல்திறன் தணிக்கை மற்றும் ஒரு இணக்க தணிக்கை உட்பட ஐந்து வரைவு பத்திகள், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் CAG அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. ₹159.84 கோடி மதிப்புள்ள மூன்று வழக்குகளில் தணிக்கை குறிப்புகளை துறை ஏற்றுக்கொண்டு ₹129.70 கோடியை மீட்டுள்ளது.

இந்த ஐந்து வரைவு பத்திகளில், நான்கு பத்திகள் இன்னும் PAC ஆல் விவாதிக்கப்பட உள்ளன.

1.8 தணிக்கையை திட்டமிடுதல்

பல்வேறு துறைகளின் கீழ் உள்ள அலுவலகங்கள், அவற்றின் வருவாய் நிலை, முந்தைய தணிக்கை குறிப்புகளின் நிலை, மற்றும் அதன் தன்மை அதன் பரிவர்த்தனைகளின் அளவுகோல்களுக்கு இணங்க உயர்தர, நடுத்தர மற்றும் குறைந்த அளவு முறைகேடுகள்/விதிமீறல்களை கொண்டவை என்று வகைப்படுத்தப்படுகின்றன. வருடாந்திர தணிக்கைத்

திட்டம், இக்கணிப்பீடு முறையை சார்ந்து தயாரிக்கப்படுகிறது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளில் திரட்டப்பட்ட வருவாய்களின் புள்ளி விவர ஆய்வு, வரி நிர்வாகத்தின் அம்சங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தணிக்கையின் அளவு மற்றும் அதன் தாக்கம் போன்ற முக்கிய விஷயங்களை உள்ளடக்கியது.

2023-24ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட வேண்டிய மொத்த அலுவலகங்கள் 1,800 ஆகும். அவற்றுள், 177 அலுவலகங்கள் தணிக்கை செய்ய திட்டமிடப்பட்டு, 173 அலுவலகங்கள், அதாவது ஒன்பது விழுக்காடு, தணிக்கை செய்யப்பட்டன. அதன் விவரம் அட்டவணை 1.11ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 1.11: 2023-24 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் விவரங்கள்

வ. எண்	துறையின் பெயர்	வரவு/செலவுகளின் தன்மை	தணிக்கை செய்யப்பட வேண்டிய அலுவலகங்கள்	தணிக்கைக்கு திட்டமிடப்பட்ட அலுவலகங்கள்	தணிக்கை செய்யப்பட்ட அலுவலகங்கள்
1	வணிக வரி மற்றும் பதிவு	மாநில சரக்குகள் மற்றும் சேவை வரிகள், மதிப்பு சூட்டு வரிகள், விற்பனை வரி மற்றும் பிற வரவினங்கள்	397	4	4
		முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம்	647	114	114
2	வருவாய்	நகர்ப்புற நில வரி	50	0	0
		நில வருவாய்	447	32	32
3	உள் துறை (போக்குவரத்து)	வாகனங்கள் மீதான வரி	105	3	0
4	போக்குவரத்து	மோட்டார் வாகன பராமரிப்பு நிறுவனம்	21	0	0
5	உள் துறை (மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை)	மாநில ஆயத் தீர்வை	75	21	21
6	இயற்கை வளங்கள்	சுரங்கம் மற்றும் கனிமங்கள்	33	3	1
7	எரிசக்தி	மின் தீர்வை	25	0	1
மொத்தம்			1,800	177	173

(ஆதாரம்: தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) மற்றும் தணிக்கைத் தலைவர் (தணிக்கை-II) அலுவலகங்களில் பேணப்படும் தரவுகளின்படி.)

1.9 தணிக்கை முடிவுகள்

இவ்வாண்டில் நடத்தப்பட்ட தணிக்கை விவரங்கள்

2023-24 ஆம் ஆண்டில், 173 அலுவலகங்களின் பதிவுருக்கள் தேர்வாய்வு மேற்கொள்ளப்பட்டு 1,643 நேர்வுகளில், ₹121.35 கோடிக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டில், துறைகள் 403 குறைபாடுகளை

ஏற்றுக்கொண்டு ₹3.81 கோடியை வசூலித்தது/சரி செய்தது. இக்குறைபாடுகள் அனைத்தும் முந்தைய ஆண்டுகளில் சுட்டிக்காட்டப்பட்டவை ஆகும்.

1.10 இத்தணிக்கை அறிக்கையின் செயற்பரப்பு

இந்த அறிக்கையில் ₹27.96 கோடிகளை உள்ளடக்கிய பதினொன்று தணிக்கைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதில் ₹9.59 கோடி மதிப்புடைய தணிக்கை குறிப்புகள் அரசு/துறைகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து வரும் அத்தியாயங்களில் விவாதிக்கப்பட்டுள்ள தணிக்கைக் குறிப்புகள் தெரிந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களின் பதிவுருக்களின் மாதிரி சோதனையில் கண்டறியப்பட்டவையாகும். தெரிந்தெடுக்கப்படாத அலுவலகங்களில் இதே போன்ற குறைவான வரிவிதிப்பு/குறைபாடுகள் இருக்கக்கூடும். எனவே, துறை இந்த அலுவலகங்களில் உள் தணிக்கை மேற்கொண்டு இதே போன்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின் அவை கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.